

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, SEPTEMBER 20, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 6th day of September, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASEH,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Walakanda in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent.	
		A.	B. P.
10545	Gurukanattahena and Kolluhenakanatta	58	1 19
B 569	Akurettiyahena	2	3 15
		61	0 34

on preliminary plan 5,020; and bounded on the north by the Gansabhawa road from Puhulwela to Urugamuwa; on the east by Puwakgahahena claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{L 569}$), the Watawala-aredola, Kollukanattapahalakele claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{H 569}$), Doledeniya claimed by Ranasinge Peyhamy and others, the Watawala-aredola; on the south by the Watawala-aredola; on the west by the Watawala-aredola; on the west by Akuretiyadeniyapahalakele claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{C 569}$), Akuretiyadeniya claimed by ditto ($\frac{P. P. 5,020}{V 567}$), Lewdeniyapahalakele claimed by ditto ($\frac{P. P. 5,020}{H 567}$), Kohiladeniya claimed by ditto ($\frac{P. P. 5,020}{I 567}$).

විෂි 1901 ක්වූ සැප්තැම්බර් මස 6 වෙනි දින පටන් කුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් විෂි 1897 තේ නොමමර 1 කේ ආඥපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාර යට පත්කරණු ලැබූ විශේෂ මනත්‍රීඥයානන්තාන්තේගේ හාල්ලේ කන්තෝරුවේදී උන්තාන්තේගේ ඉදිරිපිට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මනත්‍රීඥයානන්තාන්තේගේ විෂි 1897 තේ නොමමර 1 කේ ආඥපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපූ එකී ඉඩම් එක්කෝ එයින් අයිතිවාසිකමක් ගෙනහැර දක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රාජසන්තක ඉඩම් හැටියට උන්තාන්තේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්තාන්තේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙයින් දනගත වූයෙහි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,
විශේෂ මනත්‍රීඥයානන්තාන්තේගේ.

ඉඩම්වල තොරතුරු.

දකුණු පළාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ ගහබඩ පත්තුවේ වලකන්ද යන ගම් පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියම්වල පෙනීගෙන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

I.

මුල් සිතියම 5,020.

P. P. 5,020 සිතියම පිටුපසේ අඩවුමු :—

බිම්කවිටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.
		අ. රූ. ප.
10545	ගුරුකන්තේගේගේ සහ කොල්ලේගේ කන්ත	58 1 19
B 569	අකුරැටිය ගේන	2 3 15
		61 0 34

மீட மூலம்—சுற்றுப் புகள்திரைச் சீடு ரூ. 1000 உட்பட கன கமீசனா பார்ட்டி; சூ. 1000 ரக சினின் மனைசலாதி சக தவன் ஈசலித் விசின் ஈசினிவாசிகாதி கிசன சூலிசினிசனேசை (P. P. 5,020 L 569), வவவலு ஈசலிசை, ரகசினின் மனைசலாதி சக தவன் ஈசலித் விசின் ஈசினிவாசிகாதி கிசன கைசலிசினிசனின் சகலகைசலிசை (P. P. $\frac{5,020}{H 569}$), ரகசினின் சேசலாதி சக தவன் ஈசலித் விசின் ஈசினி வாசிகாதி கிசன ஈசலிசை, வவவலுசை ஈசலிசை; ஈசலிசை வவவலுசை ஈசலிசை; வசினிசை ரக சினின் மனைசலாதி சக தவன் ஈசலித் விசின் ஈசினிவாசிகாதி கிசன ஈசலிசை (P. P. $\frac{5,020}{O 569}$), சிம ஈசலித் விசின் ஈசினிவாசிகாதி கிசன ஈசலிசை (P. P. $\frac{5,020}{V 567}$), சிம ஈசலித் விசின் ஈசினிவாசிகாதி கிசன ஈசலிசை (P. P. $\frac{5,020}{H 567}$), சிம ஈசலித் விசின் ஈசினி வாசிகாதி கிசன கைசலிசை (P. P. $\frac{5,020}{I 567}$).

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஞா—த்து புரட்டாசியீ 6 ந் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளின் லெவற்றை யும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஞா—த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கத்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றின் லெவற்றையும் குறித்து யாது ம் உரிமை அல்லது உடங்கை காண்பயாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் ஞா—த்து முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவ ததைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளி யாங்கப்படுத்தவார்.

ஜே. ஜி. பிரேஸர்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தன் மாகாணத்தின் மாததறை டிஸ்திரிக்டில் கங்கபடபத்துவையைச்சேர்ந்த வள, களதை என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்தண்டுகள், அதாவது இத் தோட்டணத்துக்கு குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—


I.

பிளான் இலக்கம் 5,020.

P. P. நொம்பர் 5,020 ம் பிரதமபடத்தில்

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
		ஏ. றா. பெ.
10545 ...	குறுகனத்தேகே, கொல்லுகேகேகேகே ...	58 1 19.
E 569 ...	அக்குரெட்டியேகே ...	2 3 15
		61 0 34

எல்லை, வடக்கு-புகள்திரைச் சீடு ஈசலிசைக்குப்போகும் கம்ஸ்பா ரேட்டு ; கிழக்கு-மனசின்கே மத்தெஸ்காமியும் சிலபேர்களும உரித்துபேசும் புல்க்காகே (P. P. $\frac{5,020}{L 569}$), வட்டவல்லுரேதொல, மனசின்கே மத்தெஸ்காமியும் சிலபேர்களும உரித்துபேசும் கொல்லுகள த்தேபாலகேகள் (P. P. $\frac{5,020}{H 569}$), மனசின்கே பெய்காமியும் சிலபேர்களும உரித்துபேசும் தொ லேதெனிய, வட்டவல்லுரேதொல ; தெற்கு-வட்டவல்லுரேதொல ; மேற்கு-மனசின்கே மத் தெஸ்காமியும் சிலபேர்களும உரித்துபேசும் அக்குரெட்டியேதெனியேபால கெலெ (P. P. $\frac{5,020}{O 569}$), மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் அக்குரெட்டியேதெனிய (P. P. $\frac{5,020}{V 567}$), மேற்சொல்லியவர் கள் உரித்துபேசும் லெவற்றையேபாலகேகள் (P. P. $\frac{5,020}{H 567}$), மேற்சொல்லியவர்கள் உரித்துபே சும் கொலெதெனிய (P. P. $\frac{5,020}{I 567}$).



Situation : Walakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
10545 ... E 569 ...	Gurukanattahena and Kalluhenukanatta ... Akurettiyahena ...	58 1 19 2 3 15

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.

II.

Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
10550 ... D 569 ...	Akurettiyahena ... Do. ...	13 2 29 1 0 23
10551 ... F 569 ...	Tennehena ... Akurettiyahena ...	42 1 36 0 3 39
		58 1 7

on preliminary plan 5,020; and bounded on the north by Watawala-aredola *alias* Watareka-ela, Henedeniya claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{I 569}$), the Watawala-aredola, Kollukanattapahalakale claimed by Ranasinge Matheshamy and others ($\frac{P. P. 5,020}{H 569}$), the Watawala-aredola, the Digadeniyadola; on the east by Digadeniya belonging to Crown, Beddeniya claimed by Gamage Don Andiris and others, Beddeniya-atmaga claimed by ditto ($\frac{P. P. 5,020}{N 569}$); on the south by Puwakgahahena belonging to Crown, Henedeniya claimed by Ranasinge Don Siman and others ($\frac{P. P. 5,020}{J 569}$), Tennehena kele belonging to Crown, Akurettiyakele belonging to Crown; on the west by the Watareka-ela *alias* Watawala-aredola, Mahayayahena belonging to Crown ($\frac{P. P. 5,020}{10,544}$).

මුල් සිතියම 5,020.

P. P. 5,020 සිතියම පිටුපසට අඩංගු :-

බිම්කවරිය.	ඉඩමේ නම.	ආ. රූ. ප.
10550 ...	අකුරුපිය සේන ...	13 2 29
D 569 ...	එම ...	1 0 23
10551 ...	තැන්ගේ සේන ...	42 1 36
F 569 ...	අකුරුපිය සේන ...	0 3 39
		58 1 7


திரு மூலி—சுயூர வலவலு அரே டேலு னைஹை வலவலு அரே, ரனகிள்தை மலகலா
 னக வல்த அலவலு விசின அகிவிவாகிதமி கிசன னைதே டேலிசு, (P. P. $\frac{5,020}{I 569}$), வலவலுஅரே டேலு,
 ரனகிள்தை மலகலா னக வல்த அலவலு விசின அகிவிவாகிதமி கிசன கைலுலிவகல்தை ரகல
 காலுலு (P. P. $\frac{5,020}{H 569}$), வலவலு அரே டேலு, டீலுடேலிசு டேலு; னைஹைஹுர வலகல்தக டீலு
 டேலிசு, ஹைதே டேலு அலுலுலிசு னக வல்தஅலவலு விசின அகிவிவாகிதமி கிச னுடே டேலிசு,
 தி அலவலு விசின அகிவிவாகிதமி கிசன னுடேடேலிசு அலமலு (P. P. $\frac{5,020}{N 569}$) டுலுலு வலகல்த
 தக ஶுல்தை னைதே, ரனகிள்தை டேலு கிம்த னக வல்த அலவலு விசின அகிவிவாகிதமி கிசன
 னைதே டேலிசு (P. P. $\frac{5,020}{J 569}$), வலகல்தக னைதே னைதே காலுலு, வலகல்தக டுலுலிசு
 காலுலு; னைஹைஹுர வலவலுஅரே டேலு னைஹை வலவலு அரே டேலு, வலகல்தக மலகலு னைதே,
 (P. P. $\frac{5,020}{10,544}$).

P. P. டுலுலு 5,020 ம டிரதமலடதகி

தகலு.	காணியிளது டெயர்.	விசாலம்.
		ஈ. டு. டு.
10550 ...	அக்குரெட்டியகே	13 2 29
D 569 ...	ஹு	1 0 23
10551 ...	தென்னகே	42 1 36
F 569 ...	அக்குரெட்டியகே	0 3 39
		58 1 7

ஈலு, வலகலு-வலவலுஹுரெதால அலலது வலடலகலல, றனகிள்தே மத்தேல
 காமியு மலபேர்கலு உரிததுபேகல ஹேனேதெனிய (P. P. $\frac{5,020}{I 569}$), வலவலுஹுரெதால,
 றனகிள்தே மத்தேலகாமியு மலபேர்கலு உரிததுபேகல காலுலுதேபாலகலே (P. P.
 $\frac{5,020}{H 569}$), வலவலுஹுரெதால, திகதெனியெதால; கிழக்கு-அசாட்சிக்குள திகதெனிய, 3 ம
 தே தான் அந்திரிகம மலபேர்கலு உரிததுபேகல டெத்தேதெனிய, மேற்சாலலியவர்கள்
 உரிததுபேகல டெத்தேதெனியேஅதம (P. P. $\frac{5,020}{N 569}$); தெற்கு-அசாட்சிக்குள டுலகலகே
 ன, றனகிள்தே தான் கிமலு மலபேர்கலு உரிததுபேகல னைதெனிய, அசாட்சிக்குள
 தென்னகேனகலே, அசாட்சிக்குள அக்குரெட்டியகலே; மேற்கு-வலவலுஅரே
 அலலது வலவலுஹுரெதால, அசாட்சிக்குள மகலாயேகே (P. P. $\frac{5,020}{10,544}$).

[For Tracing see page 5]



- 1 Hendadeniya
P. P. 5020
I 569
- 2 Hendadeniya
P. P. 5020
J 569

Situation : Walakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.		Extent.		
			A.	R.	P.
10550	Akuretiyahena	...	13	2	29
D 569	Do.	...	1	0	23
10551	Tennehena	...	42	1	36
F 569	Akuretiyahena	...	0	3	39

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.

III.
Preliminary plan 5,020.

Lot.	...	Name of Land.	Extent.
Q 567½	...	Polkoratuwagawattadolahena <i>alias</i> Suddrastakagahahena	A. R. P. 4 3 28

on preliminary plan 5,020; and bounded on the north by Polkoratuwahena encroached by Don Andiris Wickrama-singha ($\frac{P. P. 5,020}{Z 566}$); on the east by Polkoratuwahena sold by Crown to ditto (T. P. 168,654); on the south by the Gansabhawa road from Puhulwela to Urugamuwa, Suddrastakagahahena belonging to Crown ($\frac{P. P. 5,020}{P 567½}$), Suddrastakagaha-deniya claimed by Kankanange Kostan and others ($\frac{P. P. 5,020}{E 567}$), the Gonawaladola.

මුල් සිතියම 5,020.

P. P. 5,020 සිතියම පවුලේ අඩවු :-


බිම්කට්ටිය.	...	ඉඩමේ නම.	බිම්තරම.
Q 567½	...	පොල්කොරටුවටා වත්තේ දෙලේ සේන නොනොන් සුද්දුස්තකහහෙනේන	අ. රු. ප. 4 3 28

මෙම මාසිම—උතුරට දෙග් අන්දිරිස් වික්‍රමසිංහ විසින් අල්ලාගනි තිබෙන පොල්කොරටුවේ සේනද (P. P. $\frac{5,020}{Z 566}$); නැගෙනහිරට එම අයට ආණ්ඩුව විසින් විකුනාපු පොල්කොරටුවේ සේනද (T. P. 168,654); දකුණට පුතුල්වැල්ලේ සිට උරුමවූව යන ගම්පහ පාරද, රිච්සන්තක සුද්දුස්තක හහෙනේනද (P. P. $\frac{5,020}{P 567½}$), කන්කානගේ නොස්තන් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන සුද්දුස්තකහහ දෙවියද (P. P. $\frac{5,020}{E 567}$), හෝතවල දෙලද.

P. P. කොට්ඨාස 5,020 ම පිරිසිදු කළ

නම.	...	කාණ්ඩයේ නම.	විෂයය.
Q 567½	...	පොල්කොරටුවටා වත්තේ දෙලේ සේන නොනොන් සුද්දුස්තකහහෙනේන	අ. රු. ප. 4 3 28

ඉහත, වැටුප්-තොන් අත්තිරිස වික්‍රමසිංහ ඉහත තොන්දිට්ටොන ම පොල්කොරටුවටුවේ සේනද (P. P. $\frac{5,020}{Z 566}$); සිමුටු-මෙර්සොල්වියවනුටු අරාජාදිපාලා වික්‍රමසිංහ විසින් විකුනාපු පොල්කොරටුවටුවේ සේනද (T. P. 168,654); තෙරු-පුරුස්වෙස්විසින් විකුනාපු පොල්කොරටුවටුවේ සේනද (P. P. $\frac{5,020}{P 567½}$), කන්කානගේ නොස්තන් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන සුද්දුස්තකහහ දෙවියද (P. P. $\frac{5,020}{E 567}$), හෝතවල දෙලද.



Lot Q 567½ called Polkoratuwagawattadolahena, in extent 4A. 3R. 28P., situated in Walakanda village in Gangaboda pattu.

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.